

## सद्गुरुगीतम्

विळि किडैक्कुमा अभयकरं किडैक्कुमा ।  
 गुरुनाथन् चरणतिल् निळल् किडैक्कुमा ।  
 अलैमीदु अलैयाग तुयर् वन्दु सेरुम्बोदु ।  
 अञ्जादे एनुम् कुरलै सेवि केढ़ुमा ।

## नद्यूरुगीतम्

विळि किडैक्कुमा अभयकरं किडैक्कुमा ।  
 गुरुनाथन् चरणतिल् निळल् किडैक्कुमा ।  
 अलैमीदु अलैयाग तुयर् वन्दु सेरुम्बोदु ।  
 अञ्जादे एनुम् कुरलै सेवि केढ़ुमा ।

## सद्यूरुगीतम्

विळि किडैक्कुमा अभयकरं किडैक्कुमा ।  
 गुरुनाथन् चरणतिल् निळल् किडैक्कुमा ।  
 अलैमीदु अलैयाग तुयर् वन्दु सेरुम्बोदु ।  
 अञ्जादे एनुम् कुरलै सेवि केढ़ुमा ।

## sadgurugītam

vili kiḍaikkumā abhayakaram kiḍaikkumā ।  
 gurunāthan caraṇattil nilal kiḍaikkumā ।  
 alaimidu alaiyāga tuyar vandu serumbodu ।  
 añjāde enum kuralai sevi ketkumā ।

## ஸத்குருகீதம்

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா /  
 குருநாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா /  
 அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது /  
 அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா /

## ஸத்தூரூஹீதம்

விழி கிடைக்குமா அபய கரம் கிடைக்குமா /  
 ஸுருநாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா /  
 அலைமீது அலையாக துயர் வந்து சேரும் போது /  
 அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா /

कोटिजन्मम् नानेदुप्पेन् गुरु उन्दन् अरुलिरुन्दाल् ।

गुणकुत्रे उनककाह एनैयाककुवेन् ।

निनैक्काद तुन्बम् पल एनै वन्दु सेरुम्बोदु ।

(उनै) निनैत्ताले अभयं तरुं करं किडैक्कुमा ।

kotijanmam nāneduppen guru undan arulirundāl |

guṇakkunre unakkāha enaiyākkuvēn |

ninaikkāda tunbam pala enai vandu serumbodu |

(unai) ninaittāle abhayam tarum karam kiḍaikkumā |

कौटिजन्मम् नानेदुप्पेन् गुरु उन्दन् अरुलिरुन्दाल् ।

गुणकुत्रे उनककाह एनैयाकुवेन् ।

निनैक्काद तुन्बम् पल एनै वन्दु सेरुम्बोदु ।

(उनै) निनैत्ताले अभयं तरुं करं किडैक्कुमा ।

कौटिजन्मम् नानेदुप्पेन् गुरु उन्दन् अरुलिरुन्दाल् ।

गुणकुत्रे उनककाह एनैयाकुवेन् ।

निनैक्काद तुन्बम् पल एनै वन्दु सेरुम्बोदु ।

(उनै) निनैत्ताले अभयं तरुं करं किडैक्कुमा ।

கோடி ஜன்மம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருள் இருந்தால் |

குணக்குன்றே உனக்காக எனை ஆக்குவேன் |

நினைக்காத துன்பம் பல எனைவந்து சேரும்போது |

(உனை) நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா |

கோடி ஜனம் நான் எடுப்பேன் குரு உந்தன் அருளிருந்தால் |

குணக்குன்றே உனக்காக எடுதை ஆக்குவேன் |

நினைக்காத துன்பம் பல எனைவந்து சேருபோது |

(உனை) நினைத்தாலே அபயம் தரும் கரம் கிடைக்குமா |

नङ्गुरं पोल् गुरुनाथन् कडैविळि इरुक्क |  
 संसारपुयल् कण्णु मनम् अञ्जुमा |  
 निजमान अन्बु वैत्तु एनदेल्लाम् उन्नडियिल् वैत्तेन् |  
 (उन्) विळियोर पडगिल् एनक्किडम् किडैक्कुमा |

नंगूरं फौले गुरुनाथन् कड्यैविळि इरुक्कु |  
 नंनारप्पुयले कंदु मुनम् अंजुमा |  
 निजमान अन्नृ व्यैत्तु एनदेल्लाम् उन्नृदियिले व्यैत्तेन् |  
 (उन्) विळियोर पडगिले एनक्कृदम् किड्यैक्कुमा |

नंगूरं फौले गुरुनाथन् कड्यैविळि इरुक्कु |  
 संसारप्पुयले कंदु मुनम् अंजुमा |  
 निजमान अन्नृ व्यैत्तु एनदेल्लाम् उन्नृदियिले व्यैत्तेन् |  
 (उन्) विळियोर पडगिले एनक्कृदम् किड्यैक्कुमा |

naṅguram̄ pol gurunāthan kaḍaivilī irukka |  
 samsārapuyal kaṇḍu manam añjumā |  
 nijamāna anbu vaittu enadellām unnaḍiyil vaitten |  
 (un) vilīyora paḍagil enakkidam kiḍaikkumā |

நங்கூரம் போல் குருநாதன் கடைவிழி இருக்க |  
 சம்சாரப் புயல் கண்டு மனம் அஞ்சுமா |  
 நிறுமான அன்பு வைத்து எனதெல்லாம் உன்னடியில் வைத்தேன் |  
 (உன்) விழியோரப் படகில் எனக்கிடம் கிடைக்குமா |

நங்கூரம் போல் குருநாதன் கடைவிழி இருக்க |  
 சம்சாரப் புயல் கண்டு மனம் அஞ்சுமா |  
 நிறுமான அன்பு வைத்து எனதெல்லாம் உன்னடியில் வைத்தேன் |  
 (உன்) விழியோரப் படகில் எனக்கிடம் கிடைக்குமா |